

2TJ ரெண்டாம் கிடைப்பருவத் தேர்வு - 2022

11 - ஆம் வகுப்பு

நுண்ணுயர்யல்

--	--	--	--	--

மதிப்பெண்கள் : 50

நேரம் : 1.30 மணி

I அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும்.

$$10 \times 1 = 10$$

1. குளோரினேஷன் என்பது எந்த சிகிச்சை முறைக்கு எடுத்துக்காட்டு

(அ) கியற்பியல்

(ஆ) வேதியியல்

(இ) உயிரியல்

(ஈ) மேற்கண்ட அனைத்தும்

2. சுட்டிக்காட்டும் நுண்ணுயிரிகள் ஆகும்.

(அ) எஷ்செரிசியா கோலை

(ஆ) ஸ்டைபைலோகாக்கஸ்

(இ) கூபோமோனாஸ் ஏரோஜெனிஸ்

(ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

3. அதீக மழைப்பொழிவு உள்ள இடங்களில் எந்த கலப்பு உரம் தயாரிப்பு முறை பயன்படுத்தப்படுகிறது?

(அ) குவியல் முறை

(ஆ) குழி முறை

(இ) இண்டூர் முறை

(ஈ) பெங்களூர் முறை

4. சிக்சன்களின் தொடர்பு மற்றும் கிடையே உள்ளவையாகும்.

(அ) பாக்ஷரியா மற்றும் வைரஸ்

(ஆ) பாசி மற்றும் பாக்ஷரியா

(இ) பாசி மற்றும் பூஞ்சை

(ஈ) வைரஸ் மற்றும் பூஞ்சை

5. கிளையின் மேற்பரப்பு என அழைக்கப்படுகிறது.

(அ) ரைசோஸ்பிளான்

(ஆ) ஸ்பெர்மோஸ் பிளான்

(இ) பிள்ளோஸ் பிளான்

(ஈ) மேற்கண்ட அனைத்தும்

6. சல்லபைட் ஆக்சிகரணம் இதனால் நடைபெறுகிறது

(அ) கையோபேசில்லஸ்

(ஆ) ஊதா பாக்ஷரியா

(இ) பெக்கியடோவா

(ஈ) அ மற்றும் ஆ இரண்டும்

7. வி.ஏ.எம். அதீக அளவில் பயிரிடப்படுவது எதில்?

(அ) சோளப்பயிரின் வேர்களில்

(ஆ) நெற்பயிரின் வேர்களில்

(இ) உருளைக்முங்கின் வேர்களில்

(ஈ) பருத்திச் செழியின் வேர்களில்

8. பிழையின் நச்சத் தன்மைக்குக் காரணம்

(அ) கிரை புரதம்

(ஆ) டெல்டா அக நச்ச

(இ) ஜந்து வித்து புரதம்

(ஈ) மேற்கூறிய அனைத்தும்

2TJ 11 - நுண்ணுயர்யல் பக்கம் - 1

- | | | |
|-----|---|-------------------------|
| 9. | ரைசோமியத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகம் YEMA வில் உள்ள சர்க்கரை | |
| | அ) மால்டோஸ் | ஆ) மேனிட்டால் |
| | இ) குளுக்கோஸ் | ஈ) லேக்டோஸ் |
| 10. | இரத்த ஓட்டத்தில் பாக்ஸியா நுழைந்தால் என்று அழைக்கப்படும். | |
| | அ) செப்டிஸ்மியா | ஆ) பையிமியா |
| | இ) பாக்ஸியா | ஈ) மேற்கண்ட எதுவுமில்லை |
| II | ஏதேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும். | 6 X 2 = 18 |
| | வினா எண். 19க்கு கட்டாயமாக விடையளிக்கவும். | |
| 11. | யூபிராபிகேஷன் என்றால் என்ன? | |
| 12. | கழித்திரள் வரையறு. | |
| 13. | லெகிமோகுளோபினின் வேலை யாது? | |
| 14. | உயிர் பூச்சிக்கொல்லிகள் என்றால் என்ன? | |
| 15. | வி.ஏ.எம். என்றால் என்ன? | |
| 16. | இரண்டு மண்ணு நுண்ணுயிரிக்கு எடுத்துக்காட்டு தருக. | |
| 17. | ஸ்பெர்மோஸ்பியர் என்றால் என்ன? | |
| 18. | கன்ஜெனிட்டல் நோய்த்தொற்று வரையறு. | |
| 19. | சாண எரிவாடு என்றால் என்ன? | |
| III | எவ்வயேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும். | 6 X 3 = 18 |
| | வினா எண். 28க்கு கட்டாயமாக விடையளிக்கவும். | |
| 20. | கழிவு நீர் சுத்திகரிப்பின் நோக்கங்களை கூறுக. | |
| 21. | பாசி வழி நீர் மாசு விளைவுகளை எழுதுக. | |
| 22. | மண்ணு நுண்ணுயிரிகளைப் பாதிக்கும் காரணிகளைப் பட்டியலிடுக. | |
| 23. | ரைசோஸ்பியர் விளைவு - சிறுகுறிப்பு வரைக. | |
| 24. | கூட்டுயிரி வாழ்க்கை முறையைப் பற்றி எழுதுக. | |
| 25. | உயிர் உராங்களின் நன்மைகளைப் பட்டியலிடுக. | |
| 26. | நீலப்பச்சை பாசிகளை பயிரிடுதல் - வழிமுறை படம் வரைக. | |
| 27. | மேல் சுவாசப்பாதை நோய்களைக் கூறுக. | |
| 28. | கலப்பு உரத்தின் நன்மைகளை எழுதுக. | |
| IV | கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். | 2 X 5 = 10 |
| 29. | இண்டீர் முறை மூலம் கலப்பு உரம் தயாரிக்கும் முறை பற்றி கலந்து ஆலோசிக்கவும்.
(அல்லது) வெவ்வேறு வகையான மண்ணு நுண்ணுயிரிகளை விணோகிராட்ஸ்கி பத்தி வரைபடம் மூலம் விளக்குக. | |
| 30. | நெட்ரஜன் சுழற்சியை விவரி. (அல்லது)
ரைசோபியம் - உற்பத்தி முறை மற்றும் செஷ்களுக்கு இடும் முறையை விவரி. | |